

செய்தி வெளியிடு

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான

மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

2019-2021

சமூக மாற்றத்திற்கான தலைவர்களை உருவாக்குதல்

குடும்ப வருமானத்திற்கு ஏற்றவாரு மாணவர்களுக்கு முழுவுதுமாகவோ அல்லது பகுதியாகவோ உதவித்தொகை வழங்கப்படும்

பெங்களூரு, டிசம்பர் 2018: அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், சமூக துறைகளான கல்வி, மேம்பாடு மற்றும் அதன் தொடர்புடைய பிரிவுகளின் முக்கிய பகுதிகளில் பங்களிக்க விரும்பும் ஃபிரெஷ் பட்டதாரிகள் மற்றும் அனுபவமிக்குந்தவர்களை விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில், இரு வருட முழு நேர முதுநிலை படிப்புகளும்(M.A. Education, M.A. Development, M.A. Public Policy and Governance), Law and Development ல் ஒரு வருட LL.M. பட்டப்படிப்பும் உள்ளன. இப்பல்கலைக்கழகம், இந்திய கல்வி மற்றும் சமூக துறைகளில் பங்களிக்கக்கூடிய தொழில்முறையாளர்களை (Professionals) திறன்மிக்கவர்களாகவும், பொறுப்புமிக்கவர்களாகவும் மேம்படுத்துவதைக் குறிக்கோளாக கொண்டுள்ளது.

அடிப்படையை வழங்கும் மைய பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள கலைத்திட்டத்தில், சிறப்பு பாடப்பிரிவுகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் 100 க்கும் மேற்பட்ட பல்துறைகள்/கருப்பொருளை மையமாக கொண்டு தேர்ந்தெடுப்பதற்கான theme-based electives வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உங்களின் பாடப்பிரிவை நீங்களே வடிவமைக்குமளவு, 'சுயாதீன ஆய்வை'(Independent Study) விருப்பத்திற்கேற்றவாரு தேர்வு செய்துகொள்ளலாம். இவ்வாறு நெகிழ்தன்மையுள்ள options மூலம் தனித்தன்மை வாய்ந்த கற்கும் அனுபவத்தை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. பல்கலைக்கழகத்திலுள்ள ஒருங்கிணைந்த களப்பயிற்சியில்(Integrated Field practice) ஒவ்வொரு வாரமும் பாடப்பிரிவிலுள்ள செய்முறை பகுதிகளை மேற்கொள்ளுதலும், நீண்ட திறந்தநிலை பயணங்கள்(Longer Exposure Visits) மேற்கொள்ளுதலும் தனித்தன்மை வாய்ந்த கற்கும் அனுபவமாகும். மேலும், workshops, seminars, guest lectures மற்றும் கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தப்படும் இதர நிகழ்ச்சிகள் மூலமாக இதர பாடப்பிரிவுகளிலும் கற்கும் வாய்ப்புகள் உள்ளன.

பெற்றோர்களின் கல்வி, வருமானம், ஜாதி, பாலினம் முதலியவற்றில் வசதியற்ற பன்னணிச் சூழலிலிருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு, முழுவுதுமாகவோ அல்லது பகுதியாகவோ, உதவித்தொகையை, இப்பல்கலைக்கழகம் நிதியுதவியாக வழங்குகிறது. மூன்று வருடங்களுக்கு மேல் தொழில்முறையாளர்களாக பணியிலிருப்பவர்களுக்கு tuition கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும்.

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் Chief Operating Officer ஆன திரு. S. கிரிதர் கூறியதாவது: இந்தியாவிலுள்ள கல்வி மற்றும் மேம்பாட்டுத்துறைகளில், நன்கு தயார்படுத்தப்பட்ட, ஈடுபாடுமிகுந்த பட்டதாரிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இத்துறைகளில் கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளின் அளவுகளையும், சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கு, பரந்த அளவிலான திறமைகள் தேவைப்படுகின்றன.

சேர்க்கை முறை மற்றும் தேதிகள்: மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் வலைதளத்தில்(website) online-ல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலின் (personal interview) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதுநிலை மற்றும் LL.M. படிப்புகளுக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜனவரி 26, 2019. இந்தியா முழுவதுமுள்ள 30 மையங்களில் ஃபிரெஷ் 10, 2019 ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வும், மார்ச் 2019 ல் நேர்காணலும் நடைபெறும்.

கெரியர் வாய்ப்புகளும், Placement களுக்கான உதவியும்: சமூக துறையிலும், NGO க்களிலும், CSR துறைகளிலும், ஆராய்ச்சி மற்றும் கல்விசார் நிறுவனங்களிலும் சவால்கள் மிகுந்தும் திருப்தியளிக்கக்கூடியதுமாகவும் பணிவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதுவரை தேர்ச்சிபெற்றுச் சென்ற 6 முதுநிலை பட்டதாரிகளில் batches ல், சிறந்த campus placement களைக் கண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 90 நிறுவனங்கள் கல்லூரி வளாகத்தில் தேர்வு செய்வதற்கென வருகின்றன. இது போன்ற கெரியர் வாய்ப்புகளை ஏதுவாக்குவதற்காகவே

பிரத்யேக *campus placement cell* இங்கு செயல்படுகிறது. நமது பட்டதாரிகளில் சிலர், சமூக தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளையும் பின்பற்றியுள்ளனர்.

முகவரி: Azim Premji University, Pixel park, B Block, PES Campus, Electronic city, Hosur Road, Bengaluru-560 100.

கட்டணமில்லா இலவச தொலைப்பேசி எண்: 1800 843 2001

மின்னஞ்சல்: [admissions@apu.edu.in](mailto:admissions@apu.edu.in)

வலைத்தளம்: [www.azimpremjiversity.edu.in/admissions](http://www.azimpremjiversity.edu.in/admissions)

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பற்றி:

கர்நாடக அரசின் Azim Premji University Act 2010 ன் கீழ் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சட்டப்படி நிறுவப்பட்டது. தெளிவான சமூக நோக்கத்தில், நிதியளிக்கும் அமைப்பான அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷனானது, முழுமையாக கொடைகுனமுள்ள இலாப நோக்கில்லா அமைப்பாக (Fully Philanthropic and Not-for-profit entity) இப்பல்கலைக்கழகத்தை அமைத்தது. இந்தியாவில், கல்வி மற்றும் மேம்பாட்டுத்துறைகளில் பங்களிக்கவல்ல சிறந்த திறன்மிகுந்த நேர்மையான சமூக பொறுப்பு மிகுந்த பட்டதாரிகளைத் தயார்படுத்துவதே அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஊடக விசாரணைக்கு தொடர்பு கொள்ள:

[media@apu.edu.in](mailto:media@apu.edu.in)